3. வினாக்கள்-விடைகள்.

வெள்ளிக் குறியிட்ட வினாக்கள்.

கலைக் கல்லூரிகள்.

*291 வினா—**திரு. மே. சி. தூயமணி:** மாண்புமிகு கல்வி-சுற்றுலாத்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

மேட்டுப்பாளையம் நகரில், அரசினர் கலைக்கல்லூரி அமைக்கு முகத்தான் அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, மற்ற விண்ணப்பங்களுடன் இந்த விண்ணப்பமும் அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை.

திரு. மே. சி. தூயமணி: தலைவர் அவர்களே, மேட்டுப்பாளையம் நகரில் ஒரு அரசினர் கலைக் கல்லூரி துவக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. எனவே, அந்தக் கோரிக்கையை இந்த ஆண்டிலாவது நிறைவேற்ற அரசு முன்வருமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, பல்வேறு இடங்களிலிருந்து இப்படிப்பட்ட கோரிக்கைகள் வந்திருக்கின்றன. பல்கலைக் கழகங்களைக் கலந்து கொண்டு, எந்தந்த இடங்களில் ஆரம்பிக்க வேண்டும், அதற்கான நிபந்தனைகள் நிறைவேறியிருக்கின்றனவா என்பதுபற்றி யெல்லாம் கண்டறிய வேண்டும். அது அநேகமாக ஏப்ரல், மே திங்களில்தான் முடிவுறும். அதுவரையில் இது பரிசீலிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

*292 வினா—**திரு. ஜி. ராமசாமி:** மாண்புமிகு கல்வி-சுற்றுலாத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வடார்க்காடு மாவட்டம், திருப்பத்தூரில் அரசினர் கலைக் கல்லூரி ஒன்று ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதா?

(இ) ஆம் எனில், எப்போது முதல் தொடங்கப்பெறும்?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) இல்லை.

(இ) இக் கேள்விக்கு இடமில்லை.

1974 மார்ச் 6]

திரு. ஜி. ராமசாமி: தலைவர் அவர்களே, வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்தூர் தாலுக்கா மிகவும் பிற்படுத்தப்பட்ட தாலுக்காவாகும். அதற்குத் தனிச் சலுகை அளித்து, அங்கு அரசாங்கக் கலைக் கல்லூரி ஏற்படுத்தப்படுமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, ஏற்கெனவே திருப்பத்தூரில் ஒரு கலைக் கல்லூரி இருந்து வருகிறது. வேறு பல இடங்களிலிருந்தும் கோரிக்கைகள் வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் அனுசரித்துப் பார்த்து, எந்த இடத்தில் கல்லூரி தேவைப்படுகிறது, எந்த இடத்தில் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை கண்டறிய வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்கம் பல்கலைக் கழகத்தோடு தொடர்பு கொண்டுதான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.

திரு. தொ. ப. சீனிவாசன்: தலைவர் அவர்களே, வட ஆர்க்காடு மாவட்டத்தில் போளூர் பகுதியில் மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில் கலைக் கல்லூரி அமைக்க முன்வந்துள்ளார்களா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: அதுபற்றி தகவல் இல்லை.

திரு. கே. எ. வகாப்: தலைவர் அவர்களே, கல்லூரி அமைக்கப் பட விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் சற்றுக் கடுமையாக இருப்பதால், அவற்றை நிறைவேற்ற இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, ஐந்து லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும், 40 எக்கரா நிலம் இருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளில் கொஞ்சம் சலுகை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்குமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, இந்த நிபந்தனைகளெல்லாம் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்டவையாகும். அந்த நிபந்தனைகளை இன்னும் கடுமையாக்கலாமா என்ற குறிப்பையும் கல்லூரிக் கல்வி இயக்குநர் தந்து கொண்டிருக்கிறார். இப்போதே பல்வேறு இடங்களில் கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எந்த இடத்திற்குத் தேவைப்படுகிறது என்பதை பல்கலைக் கழகத்தை கொண்டு ஆராய வேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகு

நம்முடைய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறதா என்பது கவனிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழகத்தையும் கலந்து ஆராய்ந்த பிறகுதான் முடிவு செய்யப்படும்.

திரு. நா. வீராசாமி : தலைவர் அவர்களே, திருப்பத்தூரில் ஏற்கெனவே ஒரு கலைக் கல்லூரி இருக்கிற காரணத்தால், அப்படிப் பட்ட யோசனை இல்லை என்று அமைச்சரவர்கள் சொன்னார்கள். அங்கிருக்கக்கூடிய கல்லூரி ஆண் பிள்ளைகள் படிக்கக்கூடிய கல்லூரியாகும். அதுவும் தனியார் கல்லூரி. ஒரு ஐம்பது மைல் சுற்றளவில் மகளிர்க் கல்லூரி எங்குமே இல்லை. மகளிர் நலனுக்காக் வாதாடுகின்ற நம்முடைய அரசாங்கம், ஐம்பது மைல் சுற்றளவில் ஒரு மகளிர் கல்லூரி கூட இல்லாததைக் கருதி, திருப்பத்தூரில் ஒரு மகளிர் கலைக் கல்லூரி ஆரம்பிகக அரசு முன்வருமா ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, இப்பொழுது எல்லா அரசினர் ஆண்கள் கல்லூரி களிலும் மகளிரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல்கலைக் கழகத்திற்கு விடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் மகளிர்க் கல்லூரியும் ஆண்கள் கல்லூரியும் ஏற்படுத்துவது என்றால் அது இயலாத ஒன்றாக அமையும். ஏனென்றால், பொருளாதார நெருக்கடி இருக்கிறது. வருகிற ஆண்டில் மூன்று அல்லது நான்கு கல்லூரிகளுக்குமேல் திறக்க நிதி வசதி இடம் தராது. வந்திருக்கிற விண்ணப்பங்களும் முப்பதுக்குமேல் இருக்கின்றன. ஆகவே, பல்கலைக் கழகத்தைக் கலந்து கொண்டு முடிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

திரு. ஏ. சி. நரசிம்மன் : தலைவர் அவர்களே, கலைக் கல்லூரி ஆரம்பிக்க ஐந்து லட்ச ரூபாயில் குறையக் கூடாது என்கிற நிபந்தனை கடினமாக இருக்கிறது. முதலில் இரண்டு லட்ச ரூபாய் கட்டிவிட்டு, பிறகு பாக்கித் தொகையை வாங்கிக்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும். முதலிலேயே ஐந்து லட்ச ரூபாயையும் கட்டிவிட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பது கடினமாக இருக்கிறது. கல்லூரி வரும் என்கிற நம்பிக்கை இருந்தால் நன்கொடை கேட்டுப் பெறுவதில் சிரமம் இருக்காது. ஆகவே முதலில் இரண்டு லட்ச ரூபாய் வசூலித்துவிட்டு, பிறகு மிச்சத்தை வசூலித்துக் கொடுக்க அரசு அனுமதிக்குமா ?

1974 மார்ச் 6]

இரண்டு லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டு, பிறகு மிச்சம் மூன்று லட்சம் ரூபாயை வசூலிக்க முடியாமல் பல இடங்களில் நின்று விடுகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்கு, முதலில் இரண்டு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு கல்லூரியைத் திறந்துவிட்டு, கல்லூரி ஆரம்பித்து ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷங்கள் கழித்து மிச்சம் மூன்று லட்ச ரூபாயையும் கட்ட வேண்டும் என்ற அளவுக்கு இப்பொழுதுள்ள நிபந்தனையைத் தளர்த்த அரசு முன்வருமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, இப்படிப்பட்ட நிபந்தனைதான் முன்பு விதிக்கப் பட்டது. ஐந்து லட்ச ரூபாயில் இரண்டு லட்சத்தை முதலில் கட்டிவிட்டு, மீதம் மூன்று லட்சத்தை கல்லூரி திறந்த பிறகு தருகிறோம் என்று சொன்னவர்களை இன்னும் தேடிக் கொண்டிருக் கிறோம். எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. (சிரிப்பு) இப்படிப்பட்ட கல்லூரிகளை அமைப்பதற்கும் சலுகைகள் அளிக்க காலமாக ஐந்து லட்ச ரூபாயும் முதலில் கட்ட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். எந்த ஊரில் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என்று நாம் முடிவு செய்கிறோமோ அந்த ஊரில் இந்த நிபந் தனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறோம். இப்போதே பல ஊர்களில் நிபந்தனையை நிறைவேற்றக் காத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படி நிபந்தனையை நிறைவேற்றத் தயாராக இருக்கும் சிலபல இடங்களில் பல்வேறு கல்லூரிகள் இருப்பதால் அங்கே புதுக் கல்லூரி தேவை இல்லை என்று கருத வேண்டி யிருக்கிறது. இதுகுறித்து ஒரு கமிஷனை அமைத்து அவர்கள் ஆராய்வார்கள். ஆகவே, அவர்களையும் கலந்துதான் முடிவு செய்ய வேண்டும்.

திரு. வை. பாலசுந்தரம்: மிகவும் பின் தங்கிய பகுதிகளில் தொழில் கூடங்கள் போன்றவை அமைப்பதில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அது போன்று பின் தங்கிய இடங்களில் இப்படிப்பட்ட சங்கடம் எழுவதால், மூன்று நான்கு ஆண்டுக் அரசு முன்வருமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, பின் தங்கிய பகுதியில் கல்லூரி தேவைப்படுகிற இடத்தில் கல்லூரி அமைப்பது குறித்தும் ஆராய்ந்து முடிவு

எடுக்கிறார்கள். என்றாலும், அந்தப் பகுதி மக்களின் ஒத்துழைப்பின் பேரிலேயே அந்த முயற்சிகள் எல்லாம் நடைபெற வேண்டும். அந்த முறையில்தான் அவர்கள் கூடுமான வரையில் தருகிறார்கள். பிற்பட்ட பகுதி என்ற காரணமாக சென்ற ஆண்டு, பெரும் நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில்—சுற்றுப் புறங்களில்—கல்லூரிகள் ஆரம்பித்தும், அப்படிப்பட்ட கல்லூரிகளில் புகுமுக வகுப்பில் 10,000 இடங்கள் காலியாகத்தான் இருக்கின்றன. காரணம், வேறு பல கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்பும் காரணத்தால் இப்படிப்பட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்படும் கல்லூரிகளில் இடம் காலியாக இருக்கிறது என்றெல்லாம் சுட்டிக் காட்டப்படுகிறது. இதை யெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு, எந்த எந்த இடத்தில் தேவைப்படுகிறது என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. பின்தங்கிய தன்மையையும் ஆராய வேண்டியிருக்கிறது. ஏற்படுத்தக்கூடிய வசதி வாய்ப்பையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இவற்றை யெல்லாம் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.

*293 வினா—திரு. எம். முத்தையா: மாண்புமிகு கல்வி-சுற்றுலாத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசாங்க ஆண்கள் கல்லூரி நிறுவ 1974-75-ஆம் கல்வி ஆண்டில் அரசிடம் திட்டம் உள்ளதா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: இல்லை.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: தலைவர் அவர்களே, புதிதாகக் கல்லூரிகளை அதிகம் திறப்பதைவிட, இருக்கின்ற கல்லூரிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து அரசாங்கத்தில் ஏதாவது பரிசீலனை இருந்து வருகிறதா? அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியலாமா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: தலைவர் அவர்களே, இருக்கிற கல்லூரிகளிலும், பல்வேறு கல்லூரிகளில் கட்டட வசதிகள் மற்ற பல வசதிக ளெல்லாம் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. ஏற்படுத்தப்பட்ட கல்லூரிகளில் புதிய கட்டடங்கள் மற்றவைகளை உருவாக்க வேண்டிய நிலை இருக்கிறது. பல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்ஸி. இன்னும் பல்வேறு துறைகளை